

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, AUGUST 2, 1901.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900."]

TAKE notice, that unless within three months from the 26th day of July, 1901, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before the Special Officer appointed under section 28 of Ordinance No. 1 of 1897 at his office at Galle and make claim to the said lands or any of them or to some interest therein:

Such Special Officer, in pursuance of the powers vested in him by Ordinance No. 1 of 1897, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

W. E. DAVIDSON,
Special Officer.

Description of Lands referred to.

The following lots, situated in the village of Welive in the Morowak korale of the Matara District, in the Southern Province, as described in the annexed certified tracings:—

I.

Lot.	Name of Land.	Extent.	
		A.	R. P.
73½	Niyagamalahena, &c.	32	1 10
75½	Galgodahena	3	2 25
86½	Ellahena, &c.	44	2 12
87½	Ittagalahena	30	2 30
		111	0 37

on sheets O $\frac{14}{40, 48}$ and O $\frac{14}{39, 47}$ and bounded as follows: on the north by Wattehenyaya claimed by Vitaranapatiranaige Don Andris and others; on the east by the Nilwala-ganga; on the south by the Nilwala-ganga, Hewagedarawatuyaya belonging to Hewabamunusinge Don Mathes and others, the Nilwala-ganga, Radapettaregodawatta belonging to Pahurutotage Don Mathes and others, Welingeliyadda belonging to Pahurutotage Don Juwanis, Pahurutotagedarawatuyaya belonging to Pahurutotage Don Bastian and others, Pahurutotagedarakumbura belonging to Pahurutotage Don James and others, Galanagedarawatuyaya belonging to Pahurutotage Don Abarou and others; on the west by the old road from Akuressa to Morowaka, Jambudeniya sold by Crown to Pahurutotage Don Abarou and others (T.P. 166,705), the old road from Akuressa to Morowaka.

විෂි 1901 ස්වල්ප ලිපි මස 26 වෙනි දින පටන් කුන්මාසයක් ඇතුළතදී මෙහි පහත දක්වන ඉඩම්වලට නොහොත් ඉන් එකකට නොහොත් වැඩිගණනකට යම් අයිතිවාසිකමක් තිබෙන යම් අයෙක් ඇත්නම් ඒ අය විසින් වර්ෂ 1897 තේ නොමිමර 1 කේ ආඥපණයේ 28 වෙනි වගන්තියේ ප්‍රකාරයට පත්කරණු ලැබූ විශෙෂ මන්ත්‍රීවරයානන්තාන්තේගේ ගාල්ලේ කන්තෝරුවේදී උත්සාහයේගේ ඉදිරිපිටට ඇවිත් පෙනීසිට එකී ඉඩම්වලට නොහොත් ඊට ඇති යම් කොටසකට කිසි අයිතිවාසිකමක් පෙන්වා සිටිනට නොයෙදුනොත්, එකී විශෙෂ මන්ත්‍රීවරයානන්තාන්තේගේ වර්ෂ 1897 තේ නොමිමර 1 කේ ආඥපණයෙන් ලැබී තිබෙන බලයේ ප්‍රකාරයට, අයිතිවාසිකම් නොකියාපු එකී ඉඩම් එක්කෝ එසින් අයිතිවාසිකමක් ගෙණහැර දක්වනට නොයෙදුන සෑම ඉඩම් රජසන්තක ඉඩම් හැටියට උත්සාහයේගේ අත්සන ඇති ලියවිල්ලකින් උත්සාහයේ විසින් ප්‍රකාශ කරණ බව මෙහිත් දැනගත හැකිය.

බබ්ලිවු. ජ. ඩේවිසන්,
ඉඩම්වල තොරතුරු. විශෙෂ මන්ත්‍රීවරයානන්තාන්තේගේ
දකුණු පලාතට අයිති මාතර දිස්ත්‍රික්කේ මොරවක්කෝරලේ වැලිවේ යන ගම පිහිටා තිබෙන මට අමුණාපු සහතික සිතියම්වල පෙනීයන මෙහි පහත දක්වන බිම්කවිටි, එනම්:—

I.

O $\frac{14}{40, 48}$ සහ O $\frac{14}{39, 47}$ සිතියම්පත්‍රවලට අඩංගු:—

බිම්කවිටිය.	මුල් සිතියම 10.		බිම්තරම.
	ඉඩමේ නම.	ආ. රූ. ප.	
73½	තියගමලහේන සහ තවත් හේන්	...	32 1 10
75½	ගල්ගොඩේහේන	...	3 2 25
86½	ඇල්ලේහේන සහ තවත් හේන්	...	44 2 12
87½	ඉත්තාගලහේන	...	30 2 30
			111 0 37

මට මාසිම්—උතුරට විකාරණපතිරණයේ දෙන්න අන්දිරිස් සහ තවත් අයවල් විසින් අයිතිවාසිකම් කියන වත්තේ හේන්තා පද; නැගෙනහිරට නිල්වලාගහද; දකුණට නිල්වලාගහද, හේවාබුණු සිත්තේ දෙත් මතෙස්ට සහ වත් අයවචනට අයිති හේවාගෙදර වතුසායද, නිල්වලාගහද, පහුරු

Situation : Welive village in Palle pattu of Morowak korale.

Preliminary plan 10.

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
73½	Niyagamalahena, &c.	32	1	10
75½	Galgodahena	3	2	25
86½	Ellahena, &c.	44	2	12
87½	Ittagalahena	30	2	30
		111	0	37

Surveyor-General's Office,
Colombo, December 6, 1900.Sheets O $\frac{14}{40, 48}$ and O $\frac{14}{39, 47}$ S. J. C. MORE,
for Surveyor-General.

II.

Preliminary plan 10.

Lot.	Name of Land.	Extent.			Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.			A.	R.	P.
92½	Debaragaladeniya	2	2	0	122	Medayonigewiladeniya	1	3	30
93	Galpalahenadeniya	1	0	18	123	Kudayonigewiladeniya	0	2	11
94	Weralugahaliyaddedeniya	0	2	0	124	Welketiyehenadeniya	0	0	20
95	Miyanakolaokanda Malapalawatta	2	0	25	132a	Goluwandoleadeniya	0	3	27
96	Madoleadeniya	0	0	31	133	Ihalanawalehenadeniya	1	0	10
98	Migahadeniya	0	2	0	173	Pahalanawaladeniya	0	1	5
100	Hinpanwiladeniya	1	3	5	175	Pahalagoluwandeniya	0	0	38
103	Pahalagopalugodadeniya	0	1	12	176	Do.	0	1	20
112	Kalugalamulledeniya	1	1	0					
119	Pallehenadeniya	1	0	10					871 0 12
120	Debaragalahena, &c.	852	0	0					
121	Ihalayonigewiladeniya	2	0	30					

on sheets O $\frac{14}{6, 14}$, O $\frac{14}{7, 15}$, and O $\frac{14}{23, 31}$, and bounded as follows : on the north by the boundary of the Hinidum pattuwa, the Uruwandola, the Puhulhenedola, Polgaswelahena claimed by Vidanapatiranage Don Bastian and others, Polgaswiladola ; on the east by the Miriswelahenedola, Miriswelahena claimed by Vidanapatiranage Don Pedris and others, Kalugalahena claimed by ditto ; on the south by Udakumbura claimed by Vidanapatiranage Don Bastian and others, Udakumburegodellawatta encroached upon by Vidanapatiranage Don Adrian, Hellessegedarakumbura sold by Crown to D. H. Wikkaramasekara (T.P. 91,031), Hellessegedarakumbura encroached upon by ditto, the Nawalehenedola, Jambugasudumulla sold by Crown to D. H. Wikkaramasekara (T.P. 91,027), Jambugasudumulla encroached upon by ditto, the Nawalehenedola, Boraluwekumbura belonging to Jasiri Arachchige Don Davit and Patakadagamage Don Dines and others, Natadurakumbura belonging to ditto, Kanakedeniya belonging to ditto, Dikowitekumbura belonging to ditto, the Etakaledola, Kambokkawedeniya, belonging to Patakadagamage Don Dines and others, Kanattegedarawatta belonging to Nambikandage Don Dines, the Nambikandedola, Kekunagahaliyadda belonging to Paliwattege Don Davit and others, Pahalamlana belonging to A. A. Gunaratna and others, Medamulana claimed by ditto, Medamulanaowita claimed by ditto, the Etakaledola, the Yonigewiladola, Mattinimullekumbura sold by Crown to Vidanapatiranage Babun (T.P. 163,375), Kalugalamulledeniya claimed by ditto and others ; Mattinimullekumbura claimed by Don Bastian Abeyawikkrama and Patakadagamage Don Dines, the Radadola, the Pitaela, Ihalamlana belonging to A. A. Gunaratne and others, the Gopalugoladeniyadola, Bogahakumbura encroached upon by Subasinge Endiris, the road from Banagala to Morowaka ; on the west by Wattagawadeniya belonging to Dahansyakage Bale and others, Gopalugalawatta belonging to ditto, the village limit of Alapaladeniya.

NOTE.—The following lots within the above boundaries are excluded from this notice, and their aggregate acreage, viz., 25 acres 3 roods and 18 perches, is not included in the acreage of 871 acres and 12 perches given above :—

Preliminary plan 10.			Extent.		
Lot.	Name of Land.		A.	R.	P.
97	Migahaliyadda, &c.	...	0	0	31
97a	Do.	...	0	0	16
99	Hompalagodelledeniya	...	0	1	10
T. P. 163,373	Migahaliyadda	...	0	3	36
T. P. 163,374	Weralugahaliyadda	...	1	1	22
125	Pallekumbura, &c.	...	5	1	35
126	Egodawatta	...	3	1	10
127	Pahalawatta	...	1	0	30
128	Ambagahawattakumbura	...	1	0	7
129	Gedarawatta	...	1	0	36
130	Ambagahawattaowita	...	0	1	15
131a	Nawalewattehena	...	8	2	20
102	Ihalagopalugoladeniya	...	1	2	30
			25	3	18

මුල් සිතියම 10.

0 $\frac{14}{6, 14}$, 0 $\frac{14}{7, 15}$ සහ 0 $\frac{14}{23, 31}$ සිතියම් පත්‍රවලට අඩංගු වූ:—

බිම්කට්ටිය.		ඉඩමේ නම.	බිම්තරම.		බිම්කට්ටිය.		ඉඩමේ නම.	බිම්තරම.		
			අ.	ර. ප.				අ.	ර. ප.	
92½ ...	දෙබරගලදෙතිය	2	2	0	121 ...	ඉහලයොනිගේවිලදෙතිය ...	2	0	30
93 ...	ගල්පලගේගේදෙතිය	1	0	18	122 ...	මැදයොනිගේවිලදෙතිය ...	1	3	30
94 ...	වෙරළගලියද්දේදෙතිය	0	2	0	123 ...	කුඩායොනිගේවිලදෙතිය ...	0	2	11
95 ...	මියනකොලම්කන්දේ මලපලා වත්ත	2	0	25	124 ...	වැල්කැටියේගේගේදෙතිය ...	0	0	20
96 ...	මාදෙලේදෙතිය	0	0	31	132a ...	ගොඵවන්දෙලේදෙතිය ...	0	3	27
98 ...	මීගහදෙතිය	0	2	0	133 ...	ඉහලනාවලේගේගේදෙතිය ...	1	0	10
100 ...	හිත්පන්විලදෙතිය	1	3	5	173 ...	පහලනාවලේගේගේදෙතිය ...	0	1	5
103 ...	පහලගොපඵගොඩදෙතිය	0	1	12	175 ...	පහලගොඵවන්දෙතිය ...	0	0	38
112 ...	කඵගලුල්ලේදෙතිය	1	1	0	176	එම	0	1	20
119 ...	පල්ලේගේගේදෙතිය	1	0	10					
120 ...	දෙබරගලේගේගේ සහ තවත් ගේන්	852	0	0					
										871 0 12

මීට මායිම්—උතුරට සිහින්දම්පත්තුවේ ඉමද, උතුරු වන්දෙලද, පුහුල්ගේගේදෙලද, විදනපති රණගේ දෙත් බස්තියන් සහ තවත් අයවල් විසින් අයිතිවාසිකම් කියන පොල්ගස්විලගේනද, පොල් ගස්විල දෙලද; නැගෙනහිරට මිරිස්වෙලගේගේ දෙලද, විදනපතිරණගේ දෙත් පේදිරිස් සහ තවත් අයවල් විසින් අයිතිවාසිකම් කියන මිරිස්වැලගේනද, එම අයවල් විසින් අයිතිවාසිකම් කියන කඵගල ගේනද; දකුණට විදනපතිරණගේ දෙත් බස්තියන් සහ තවත් අයවල් විසින් අයිතිවාසිකම් කියන උඩකුඹුරද, විදනපතිරණගේ දෙත් අදිරියන් විසින් අල්ලාගෙන තිබෙන උඩකුඹුරේගොඩැල්ලේ වත්තද, ආණ්ඩුව විසින් හි. එච්. වික්‍රමසේකරට විකුණාපු ගෙලැස්සේගෙදර කුඹුරද (T. P. 91,031), එම අය විසින් අල්ලාගෙන තිබෙන ගෙලැස්සේගෙදර කුඹුරද, නාවලේගේගේ දෙලද, ආණ්ඩුව විසින් හි. එච්. වික්‍රමසේකරට විකුණාපු ප්‍රකාශ් උඩුමුල්ලද (T. P. 91,027), එම අය විසින් අල්ලාගෙන තිබෙන ප්‍රකාශ් උඩුමුල්ලද, නාවලේගේගේ දෙලද, ජායන්ආරච්චිගේ දෙත් දැවිත්ට සහ පානකඩ ගමගේ දෙත් දිනෙස්සට සහ තවත් අයවල්වන්ට අයිති බොරළුවේකුඹුරද, එම අයවල්වන්ට අයිති නානදුර කුඹුරද, එම අයවල්වන්ට අයිති කනන්කේදෙතියද, එම අයවල්වන්ට අයිති දික්ඹිවිටෙකුඹුරද, ඇටකලේ දෙලද පානකඩගමගේ දෙත් දිනෙස්සට සහ තවත් අයවල්වන්ට අයිති කම්බොක්කාරේ දෙතියද, නම් කන්දේගේ දෙත් දිනෙස්සට අයිති කනන්කේගෙදර වත්තද, නම්කන්දේ දෙලද, පල්ලේගේගේ දෙත් දැවිත්ට සහ තවත් අයවල්වන්ට අයිති කැකුණගහලියද්දද, ඒ. ඒ. ගුණරත්නට සහ තවත් අය වල්වන්ට අයිති පහලලුණද, එම අයවල් විසින් අයිතිවාසිකම් කියන මැදමුලුණද, එම අයවල් විසින් අයිතිවාසිකම් කියන මැදමුලුණේ ඔව්ටද, ඇටකලේදෙලද, යෝනිගේවිල් දෙලද, ආණ්ඩුව විසින් විදනපතිරණගේ බඩුත්ට විකුණාපු මත්තිනිමුල්ලේ කුඹුරද (T. P. 163,375), එම අය සහ තවත් අය වල් විසින් අයිතිවාසිකම් කියන කඵගලුල්ලේදෙතියද, දෙත් බස්තියන් අබබවකුම සහ පානකඩ ගමගේ දෙත් දිනෙස්ස විසින් අයිතිවාසිකම් කියන මත්තිනිමුල්ලේ කුඹුරද, රදදෙලද, පිටඇලද, ඒ. ඒ. ගුණරත්නට සහ තවත් අයවල්වන්ට අයිති ඉහලමුලුණද, ගොපඵගොලදෙතියේ දෙලද, සුබසින්ගේ එන්දිරිස් අල්ලාගෙන තිබෙන බෝගහකුඹුරද, බාණගල සිට මොරවකට සහ පාරද; බස්නාගුරට දහනාසකගේ බාලේට සහ තවත් අයවල්වන්ට අයිති වත්තගොවා දෙතියද, එම අයවල්වන්ට අයිති ගොපඵගලවත්තද, අලපලාදෙතියේ ගම්ඉමද.

[ඉහත කී මායිම්වලට මැදි වූ මෙහි පහත දක්වන බිම්කට්ටි මේ දැන්වීමෙන් අත්හැරිය වගත් ඒවායේ මුළු බිම්තරම වන අක්කර 25කුත් රූඩ් 3කුත් පර්චස් 18ක් ඉහත කී අක්කර 871කුත් පර්චස් 12ගේ බිම්තරමේ අඩංගු නැති වගත් මෙයින් දැනගත යුතුයි.]

මුල් සිතියම 10.

බිම්කට්ටිය.		ඉඩමේ නම.	බිම්තරම.		
			අ.	ර. ප.	
97 ...	මීගහලියද්ද සහ තවත්	...	0	0	31
97a ...	එම	...	0	0	16
99 ...	හෝම්පලගොඩැල්ලේදෙතිය	...	0	1	10
T. P. 163373 ...	මීගහලියද්ද	...	0	3	36
T. P. 163374 ...	වෙරළගලියද්ද	...	1	1	22
125 ...	පල්ලේකුඹුර සහ තවත්	...	5	1	35
126 ...	එගොඩවත්ත	...	3	1	10
127 ...	පහලවත්ත	...	1	0	30
128 ...	අඹගහවත්තේකුඹුර	...	1	0	7
129 ...	ගෙදරවත්ත	...	1	0	36
130 ...	අඹගහවත්තේඔව්ට	...	0	1	15
131a ...	නාවලේවත්තේගේන	...	8	2	20
102 ...	ඉහලගොපඵගොලදෙතිය	...	1	2	30
					25 3 18

0 $\frac{14}{6, 14}$ 0 $\frac{14}{7, 15}$ ம், 0 $\frac{14}{23, 31}$ ம் அளவுக் கடதாசியில்

பிளான் இலக்கம் 10.

தண்டு.	காணியினது பெயர்.	விசாலம். ஏ. து. ப.	தண்டு.	காணியினது பெயர்.	விசாலம் ஏ. து. ப.
92½ ...	தெய்வகலத்தெனிய	2 2 0	121 ...	இலையொனிகேவிலத்தெனிய...	2 0 30
93 ...	கல்பலகெனெத்தெனிய	1 0 18	122 ...	மெதயொனிகேவிலத்தெனிய ...	1 3 30
94 ...	வெறறுகாணியத்தெநெ னிய	0 2 0	123 ...	குடாயொனிகேவிலத்தெனிய	0 2 11
95 ...	மியனகொலகென்தே மலபலா வத்த ...	2 0 25	124 ...	வெல்கெட்டியேகெனெதெ னிய ...	0 0 20
96 ...	மாதொலெத்தெனிய	0 0 31	132a ...	கொலுபன்தொலெத்தெனிய...	13 27
98 ...	மிகாதெனிய	0 2 0	133 ...	இலையொனிகேவிலத்தெனிய	1 0 10
100 ...	ஹின்பன்விலத்தெனிய	1 3 5	173 ...	பாலையொனிகேவிலத்தெனிய	0 1 5
103 ...	பாலகொலகென்தெனிய	0 1 12	175 ...	பாலகொலுபன்தெனிய	0 0 38
112 ...	கலகலமுள்ளெத்தெனிய	1 1 0	176 ...	ஹெ	0 1 20
119 ...	பள்ளெறெனெத்தெனிய	1 0 10			
120 ...	தெய்வகலகெனெ இன்னும் சிலதகனும்	852 0 0			871 0 12


எலலை, உடக்கு-ஹிணியும்பத்தலுடைய எலலை, ஊருவன் தொல, புகுலகெனெதொல, விதானபத்திறனகே தொன் பணியினும் சிலபேர்களும் உரித்துபேசும் பொல்கஸ்விலகெனெ, பொல்கஸ்விலத்தொல; கிழக்கு-மிரிஸ்வெல கெனெதொல, விதானபத்திறனகே தொன் பேநிரிசும் சிலபேர்களும் உரித்துபேசும் மிரிஸ்வெலகெனெ, மேற்சொல வியவர்கள் உரித்துபேசும் கலாலகெனெ; தெற்கு-விதானபத்திறனகே தொன் பணியினும் சிலபேர்களும் உரித்து பேசும் உடகுப்புர, விதானபத்திறனகே தொன் அநிரியன் எலலைதாண்டிப்போனதும் உடகும்புரெகொடெல்லே வத்த, டி. எச். விக்கிரமலெக்கரவுக்கு அரசாட்சியாரால விற்கப்பட்டிருக்கும் ஹெலஸ்ஸெகெதற்கும்புர (T. P. 91,031), மேற்சொலவியவன் எலலைதாண்டிப்போனதும் ஹெலஸ்ஸெகெதற்கும்புர, நாவலெகெனெதொல, டி. எச். விக்கிரமலெக்கரவுக்கு அரசாட்சியாரால விற்கப்பட்டிருக்கும் ஜம்புலுமூள்ள (T. P. 91,027), மேற் சொலவியவன் எலலைதாண்டிப்போனதும் ஜம்புலுமூள்ள, நாவலெகெனெதொல, ஜாசின்சூராச்சிகே தொன் தாவித்தும் பாத்தகொடகமகே தொன் தினெசும் சிலபேர்களுக்கும்முடைய பொறலுவலகும்புர, மேற்சொலவிய வர்களுடைய காத்ததாரகும்புர, மேற்சொலவியவர்களுடைய கனகேத்தெனிய, மேற்சொலவியவர்களுடைய திக் ஓவிட்டேகும்புர, எட்டகலெத்தொல, பாத்தகடகமே தொன் தினெசும் சிலபேர்களுக்கும்முடைய கம்பொக்காவெ தெனிய, நம்பிகன்தேதே தொன் தினெசும் கனத்தேகெதரவத்த, நம்பிகன்தேதொல, பனியவத்தேகே தொன் தாவித்தும் சிலபேர்களுக்கும்முடைய கெருனகாணியத்த, எ. எ. குணநதனும் சிலபேர்களுக்கும்முடைய பாலமுள்ள, மேற்சொலவியவர்கள் உரித்துபேசும் மெதமுள்ள, மேற்சொலவியவர்கள் உரித்துபேசும் மெதமுள்ளெஓவிட்ட, எட்டகலெத்தொல, யொனிகேவிலத்தொல, விதானபத்திறனகே பபுலுக்கு அரசாட்சியாரால விற்கப்பட்டிருக்கும் மத்தினிமுள்ளெகும்புர (T. P. 163,375), மேற்சொலவியவனும் சிலபேர்களும் உரித்துபேசும் கலகலமுள்ளெ தெனிய, தொன் பணியின் அபெயவிக்கரமவும் பாத்தகடகமகே தொன் தினெசும் சிலபேர்களும் உரித்துபேசும் மத்தினிமுள்ளெகும்புர, நநாகொல, பிட்டஎல, எ. எ. குணநதனும் சிலபேர்களுக்கும்முடைய இயலமுள்ள, கொப லுகொலத்தெனியெத்தொல, சுபசினகே எந்திரிஸ் எலலைதாண்டிப்போனதும் போகாகும்புர, பனுகல்விருந்து மொறவக்கவுக்குப்போகும் றேட்டி; மேற்கு-தானையககே பாலெயும் சிலபேர்களுக்கும்முடைய வத்தகாவாதெனிய, மேற்சொலவியவர்களுடைய கொபலுகலவத்த, அலபலாதெனியுடைய எலலை.

[குறிப்பு.—சொலவிய எலலைகளுக்குள்ளிதாய் இகன் கீழ் சொல்லப்படும் தண்டுகள் இந்த அறிக்கையில் ருந்து விலக்கினது, ஆக அளவு 25 ஏக்கர் 3 து-18 பர்சன் மேற்சொலவிய 871 ஏக்கர் 12 பர்சன் அளப்பிதுட்பு தித்தவிலை] :-

பிளான் இலக்கம் 10.

தண்டு.	காணியினது பெயர்.	விசாலம். ஏ. து. ப.
97	மிகாணியத்த இன்னும் சிலதகனும்	0 0 31
97a	ஹெ	0 0 16
99	ஹொம்பலகொடென்னெத்தெனிய	0 1 10
T. P. 163,373	மிகாணியத்த	0 3 36
T. P. 163,374	வெறறுகாணியத்த	1 1 22
125	பள்ளெகும்புர இன்னும் சிலதகனும்	5 1 35
126	எகொடவத்த	3 1 10
127	பாலவத்த	1 0 30
128	அம்பகாவத்தகும்புர	1 0 7
129	கெதரவத்த	1 0 36
130	அம்பகாவத்தஓவிட்ட	0 1 15
131a	நாவலெவத்தேகெனெ	8 2 20
102	இலகொபலுகொலத்தெனிய	1 2 30

25. 3 18



Scale of 32 Chains to an Inch.

Lots excluded.

Situation : Welive village in Palle pattu of Morowak korale.

Preliminary plan 10.

Lot.	Name of Land.	Extent.	
		A.	R. P.
97	Migahaliyadda, &c.	0	0 31
97a	Do.	0	0 16
99	Hompalagodelledeniya	0	1 10
T. P. 163,373	Migahaliyadda	0	3 36
T. P. 163,374	Weralugahaliyadda	1	1 22
125	Pallekumbura, &c.	5	1 35
126	Egodawatta	3	1 10
127	Pahelawatta	1	0 30
128	Ambagahawattakumbura	1	0 7
129	Gedarawatta	1	0 36
130	Ambagahawattaowita	0	1 15
131a	Nawalewattahena	8	2 20
102	Ihalagopalugoladeniya	1	2 30
		25	3 18

Sheets O $\frac{14}{6, 14}$, O $\frac{14}{7, 15}$, and O $\frac{14}{23, 31}$

Description of Lots.

Situation : Weliwe village in Palle pattu of Morowak korale.

Preliminary plan 10.

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
92½	Debaraguledeniya	2	2	0
93	Galpolahenedeniya	1	0	18
94	Weralugahaliyaddedeniya	0	2	0
95	Minanakolaokandamalapalawatta	2	0	25
96	Madoledeniya	0	0	31
98	Migahadeniya	0	2	0
100	Hinpanwiledeniya	1	3	5
103	Pahalagopalugodadeniya	0	1	12
112	Kalugalamulledeniya	1	1	0
119	Pallehenedeniya	1	0	10
120	Debaragulehena, &c.	852	0	0
121	Ihalayonigewiladeniya	2	0	30
122	Medayonigewiladeniya	1	3	30
123	Kudayonigewiladeniya	0	2	11
124	Welketiyahenedeniya	0	0	20
132a	Golnwandoleeniya	0	3	27
133	Ihalanawalehenedeniya	1	0	10
173	Pahalanawalehenedeniya	0	1	5
175	Pahalagoluwandeniya	0	0	38
176	Do.	0	1	20
		871	0	12

Description of Boundaries of the Block comprising Lots Nos. 92½, 93, 94, 95, 96, 98, 100, 103, 112, 119, 120, 121, 122, 123, 124, 132a, 133, 173, 175, and 176.

Lot.	Name of Land.	Lot.	Name of Land.
1	—	18	Nambikandedola
2	Uruwandola	19	Pahalamulana
3	Puhulhenadola	20	Medamulana
4	—	21	Yonigewiledola
5	Polgaswiladola	22	Mattinimullekumbura (T.P. 163,375)
6	Miriswelahenedola	23	Kalugalakumbura
7	—	24	Matinimullekumbura
8	Udakumburagodellawatta	25	Radadola
9	Helessegedarakumbura (T.P. 91,031)	26	Pitaela
10	—	27	Ihalamulana
11	Nawalehenedola	28	Gopalugoladeniyedola
12	Jambugasuddumulla (T. P. 91,027)	28½	Bogabakumbura
12½	—	29	Road from Banagala to Morowaka
13	—	30	Wattagawadeniya
14	Goluwandola	31	—
15	Etakaledola	32	—
16	—	33	Madolatura
17	Kanattegedarawatta		